தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

மாசி 15, யுவ–திருவள்ளுவர் ஆண்டு, 2027

1996 பிப்ரவரி 27, செவ்வாய்க்கிழமை

மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. இரா. முத்தையா அவர்கள் தலைமையில் காலை 10.00 மணியளவில் பேரவை கூடியது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு"

தம் குடிமக்கள் உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோருக்கு, அவர் மேற்கொண்டுள்ள அச்செயல் எவ்விதத் தடையுமின்றி தானே நிறைவேறும்.

1. தகவல் கோரல்

(அ) உறுப்பினர்கள் கொடுத்துள்ள அறிவிக்கைகள் குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மதுரையில் நடந்த பிரச்சினை பற்றி எடுத்துக் கொள்கிறேன். (குறுக்கீடு) திரு. பழனிசாமி, உட்காருங்கள், 1992-லே நடந்த சம்பவத்தைப்பற்றி எடுக்க வேண்டியிருக்கிற காரணத்தால் அமைச்சருக்கு அதை அனுப்பியிருக்கிறேன். அதை நாளை எடுத்துக் கொள்கிறேன் (குறுக்கீடு). திரு. ஞானசேகரன், வேதாரண்யம் மீனவர்கள் பற்றியும் எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறேன். அது கடலிலே ரொம்பதூரம் போய்ப்பார்க்க வேண்டும். திரு. ஞானசேகரன், உட்காருங்கள்.

(ஆ) அனுமதி மறுக்கப்பட்ட பிரச்சினை குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பரிதி, போக்குவரத்துத் துறையைப் பற்றிக் கொடுத்ததற்கு அனுமதி மறுத்திருக்கிறேன். ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தச் சம்பவம் பற்றி எனக்கு எவ்வித ஆதாரமும் தராத காரணத்தால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. (குறுக்கீடு)

[பேரவைத் தலைவர்] [1996 பிப்ரவரி 27

பரிதி இளம்வழுதி போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்டது பற்றி ஒரு சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள், அதுபற்றி எவ்வித ஆதாரமும் இல்லாத காரணத்தால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. (குறுக்கீடு) அதற்கு ஏதாவது ஆதாரம் வைப்பதுதான் முறையாக இருக்கும். ஆள் வருவது எல்லாம் ஆதாரம் அல்ல. பரிதி, உட்காருங்கள் (குறுக்கீடு) திரு. பரிதி இளம்வழுதி, அதற்குப் பதில் சொல்வார்கள். (குறுக்கீடு) அதை நான் இல்லையென்று சொல்லவில்லை. நீங்கள் நேற்றே பேசியிருக்கிறீர்கள். அதற்குப் பதில் சொல்வார்கள். (குறுக்கீடு) அதிலும் ஒரு சம்பவம் என்று சொல்லும்போது, அந்தச் சம்பவத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்று சொல்லும்போது நான் அனுமதி மறுத்திருக்கிறேன். (குறுக்கீடு) திரு. தம்புசாமி, எதுவும் கொடுக்காமல் இருந்துகொண்டு, நீங்கள் அமைச்சரை நோக்கி கையை நீட்டிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், உட்காருங்கள். (குறுக்கீடு) பரிதி, தகவல் வந்ததெல்லாம் ஆதாரம் ஆக முடியாது. தகவலுக்கு உரிய ஆதாரங்கள் எல்லாம் இருக்க வேண்டும், உட்காருங்கள். (குறுக்கீடு) அதற்காகத்தான் அனுமதி மறுத்திருக்கிறேன். திரு. பரிதி இளம்வழுதி, நீங்கள் உள் இருப்பு வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருப்பது பற்றிப் பேசினீர்கள். அதற்குப் பதில் சொல்வார்கள். அவர் தயாராக இருக்கலாம், ஆதாரம் இல்லாமல் நான் அனுமதிக்க முடியாது. (குறுக்கீடு) நீங்கள் கொடுத்திருப்பதிலே ஆதாரம் இருக்க வேண்டும். (குறுக்கீடு) அதை நீங்கள் பேசப் போகிறீர்கள், அவர் இல்லையென்று சொல்லப் போகிறார். அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. (குறுக்கீடு) நீங்கள் பேசப் போகிறீர்கள், அவர் இல்லையென்று மறுக்கப் போகிறார். ஆனால், என்னிடம் ஏதாவது ஒரு ஆதாரம் கொடுத்துவிட்டு அல்லவா நீங்கள் எழுப்ப வேண்டும்? திரு பரிதி, உட்காருங்கள். உங்களுக்கே ஒரு நம்பிக்கை வரவேண்டும். இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்பதற்குப் பேரவைத் தலைவரிடத்திலே ஆதாரம் கொடுக்கலாம் என்ற நம்பிக்கை உறுப்பினருக்கே வரவேண்டும். உறுப்பினருக்கே அந்த நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது நான் எப்படி அனுமதிப்பது? திரு. பரிதி இளம்வழுதி, உட்காருங்கள். (குறுக்கீடு) திரு. பழனிசாமி, உங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது, நாம் ஆதாரம் இல்லாமல் கொடுக்கக் கூடாது என்று. நமக்கு வந்த தகவலை இன்னும் ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நல்லது. (குறுக்கீடு) திரு. பரிதி, அவர் கேட்டிருக்கிறார், அந்தத் தகவல் அவருக்கு வந்திருக்கலாம்: வராமலும் இருக்கலாம். என்னிடம் ஆதாரம் கொடுக்காத காரணத்தால் அனுமதி மறுத்திருக்கிறேன், உட்காருங்கள். (குறுக்கீடு) என் கவனத்திற்குக் கொண்டுவந்து, அனுமதி மறுத்திருக்கிறேன், உட்காருங்கள்.